

எனது இறைவன்

تامیلی

மதலாவத-
தனி மனித
வாழ்க்கையில்
ஏற்படும்
தாக்கங்கள்

www.with-allah.com



கமலாபிஷித் இப்னு ஸரார் அல்யமாமி
த.அப்துல்லாஹ் இப்னு ஸாலைம் யாஹ்யாமி

இரண்டாந் பகுதி- போக்குகளிலும் செயல்களிலும் வணக்க வழிபாடுகள் செலுத்தக்கூடிய தாக்கம்

அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது ஒரு மனிதனுடைய போக்கிலும் செயலிலும் வெளியாகிவிடும். அதே போன்று அது ஒரு மனிதனுடைய செயலிலும் மேலும் உள்ளத்திலும் மேலும் அவனுடைய குறிப்பான போக்கிலும் மேலும் அவனுடைய மக்களுடனான போக்கிலும் வெளியாகவிடும். ஈமானினதும் ஏகத்துவத்தினதும் வணக்கத்தினதும் தாக்கங்களில் ஏதாவது ஒரு தாக்கம் வாழ்க்கையில் இருக்கும்.

அல்லாஹ் கூறுகின்றான் {ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை}. [ஸூரது அத்தாஹ்யாத் 56],

குறிப்பாக மனிதனுடைய போக்கிலே ஏற்படும் தெளிவான தாக்கங்கள்

முதலாவது- தனி மனித வாழ்க்கையில் ஏற்படும் தாக்கம்

சுத்தம்

அல்லாஹ்வின் ஏகத்துவத்தின் மகத்துவம் ஒரு முஃமின் சுத்தத்தை அடைவதாகும். இதன் காரணமாகத்தான் அல்லாஹ் அவனை விரும்புகின்றான்

அல்லாஹ் கூறுகின்றான் {அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்” எனக் கூறுவீராக!}

. [ஸூரதுல் பகரா 222],

நபியவர்கள் கூறினார்கள் «சுத்தம் ஈமானின் ஒரு பகுதியாகும்». (ஆதாரம் முஸ்லிம்).

சுத்தம் ஈமானின் ஒரு பகுதியாகும். அது ஈமானுடைய பகுதிகளில் முக்கியமானதாகும். அல்லாஹ் அனைத்து வகையான சுத்தத்தையும் விரும்புகின்றான் அது-

உள ரீதியான சுத்தம்

அதைக் கொண்டு நாடப்படுவது அல்லாஹ்வைக் கொண்டு இணைவைப்பதும் மேலும் பாவங்களின் தாக்கத்தை விட்டும் ஆத்மாவை சுத்தப்படுத்துவதுமாகும். அது உண்மையான தவ்பாவின் மூலமே முடியும். மேலும் பெறுமை, பொறாமை, சந்தேகம், மோசடி, இணை வைப்பது போன்ற உள்ளங்களில் ஏற்படுகின்ற மாகசுகளை விட்டும் சுத்தம் செய்தல். அவை அல்லாஹ்வுடைய மனத் தூய்மையைக் கொண்டும் நலவுகளை விரும்புவதைக் கொண்டும் சகிப்புத்தன்மையைக் கொண்டும் தெளிவைக் கொண்டும் உண்மையைக் கொண்டும் அல்லாஹ்வுடைய நாட்டத்தைக் கொண்டுமே சுத்தம் செய்யமுடியும்.

2- உடல் ரீதியான சுத்தம்

இதைக் கொண்டு நாடப்படுவது அலுக்குகளையும் தொடக்குகளையும் நீக்குவதாகும்.

-அலுக்குகளை நீக்குவது

—சுத்தமான நீரினால்- ஆடையிலும் உடம்பிலும் இடத்திலும் இருந்து நஜீஸ்களை நீக்குவது ஆகும் அதிலே பல சட்டங்களும் உண்டு.

-தொடக்கை நீக்குவது

அதைக் கொண்டு நாடப்படுவது வழி தயம்முடி குளிப்பு போன்றவைகளும். தொழும் போது, குர்ஆன் ஒதும் போது, அல்லாஹ்வழியை வாட்டை சுற்றி வரும் போது, அல்லது அல்லாஹ்வை ஞாபகப்படுத்தும் நேரங்களிலும் இவை அல்லாத நேரங்களிலும் ஆகும்.

நபியவர்கள் கூறினார்கள்

சுத்தம் ஈமானின் ஒரு பகுதியாகும்.

ஆதாரம் முஸ்லிம்

தொழுகை

அல்லாஹ்வழியை ஏகத்துவக் கோட்பாடு தொழுகையில் அடியானுக்கும் அவனுடைய இறைவனுக்கும் இடையிலான தொடர்பை ஏற்படுத்துகின்றது. அதில் ஒரு அடியான அவனுடைய இறைவனுக்கு வழப்படுவதையும் அன்பையும் அவனை அடிபணிவதும் அவனை சாந்திப்படுத்துவதையும் அறிவிக்கின்றது. இதனால்தான் இது இஸ்லாத்தின் தூண்களான இரண்டு கலிமாக்களுக்கும் அடுத்ததாக அமைந்துள்ளது. அது இஸ்லாத்தின் தூண்களும் மேலும் இறையச்சத்தின் ஒளியாகவும் உள்ளது. அதில் ஆத்மா சாந்தியடைகிறது மேலும் உள்ளம் விரிவடைகிறது மேலும் உள்ளம் சாந்தியடைகிறது. மேலும் கெட்ட செயல்களை விரட்டுகின்றது. மேலும் மோசமான விடயங்களை தூரப்படுத்துவதற்கும் காரணமாக அமைகின்றது. அது குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அமல்களாகும் அது தக்பீரில் ஆரம்பித்து ஸலாம் கொடுப்பதில் முடிவடைகின்றது.

தொழுகையை விடுபவன் அதை மறுக்கக்கூடியவனாகும் அல்லாஹ்வழியும் அவனுடைய தூதரையும் அவன் பெயர்ப்பக்கின்றான். மேலும் குர்ஆனையும் மறுக்கின்றான். இது இஸ்லாத்தின் அடிப்படையில் குறை ஏற்படுத்துகின்றது. யார் அதனுடைய கடமைத் தன்மையை அறிந்து அதை சோம்பேரியாக விடுகின்றானோ அவன் அவனுடைய தீமாவை பாரிய ஒரு அபாத்திற்கு இட்டுச்செல்கின்றான் மேலும் கடுமையாக வாக்களிக்கின்றான்.

நபியவர்கள் கூறினார்கள் «ஒருமனிதனுக்கும் இணைவைப்பிற்கும் இடையிலான வேறுபாடு தொழுகையை விடுவதாகும்». (ஆதாரம் முஸ்லிம்).

இன்னும் சிலர் கூறுகின்றனர் இது இணைவைப்பதாகும் ஆனால் அது பெரிய இணைவைப்பாகாது. இவை அனைத்தும் நிராகரித்தால் மார்க்கத்தை விட்டும் வெளியேற்றிவிடும். அல்லது பெரிய பாவங்களில் ஒன்றாகிவிடும்.

தொழுகைக்கு பல மகத்துவமான தாக்கங்கள் உள்ளன அவையாவன-

நபியவர்கள் கூறினார்கள்

தொழுகை ஒரு ஒளியாகும்.

ஆதாரம் பைககி

1 வெறுக்கப்பட்ட கெட்ட விடயங்களை விட்டும் தடுக்கும்

அல்லாஹ் கூறுகின்றான் {(முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிறைநாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்}.[ஸூரதுல் அன்கபூத் 45].

2 இரண்டு கலிமாக்களுக்குப் பிறகு ஒரு சிறப்பான அமலாகும்

அப்துல்லாஹ் இப்பனு மஸ்ஹத் ரழீ அவர்கள் அறிவிக்கின்றார்கள்

«நான் ரஸூலுல்லாஹ்விடம் அமல்களில் சிறந்து எது என்று கேட்டேன் அதற்கவர் தொழுகையை நேரத்தில் தொழுவதாகும் என்று கூறினார் பின்னர் எது என்று கேட்டேன் அதற்கவர் பெற்றோர்களுக்கு உபகாரம் செய்தவதாகும் என்று கூறினார் பின்னர் எது என்று கேட்டேன் அதற்கவர் அல்லாஹ்வின் பாதையில் போடுவதாகும் என்று கூறினார்கள்». (ஆதாரம் முஸ்லிம்).

இது அடியானையும் அல்லாஹ்வையும் நெருக்கப்படுத்தும் ஒரு சிறந்த வழிமறையாகும்.

3 தொழுகை பாங்களை கழுகிவிடும்

ஐபிர் இப்பனு அப்துல்லாஹ் ரழீ அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபியவர்கள் கூறினார்கள்

«ஐவேலைத் தொழுகைக்கான உதாரணம் உங்கள் வாயிலுக்கு அருகில் ஒரு ஆறு ஓடக்கொண்டிருக்கின்றது அதில் ஒருவர் ஐவேலை குளிப்பது போன்றதாகும்». (ஆதாரம் முஸ்லிம்).

4 தொழுகை தொழுவருக்கு உலகத்திலும் மறுமையிலும் ஓளியைக் கொடுக்கின்றது.

நபி ஸல் அவர்கள் தொழுகையைப் பற்றி கூறினார்கள்

«தொழுகையை பேணித் தொழுவருக்கு அது மறுமையில் பிரகாசமாகவும் ஓளியாகவும் வரும். தொழுகையை பேணித் தொழாதவனுக்கு எந்த ஒரு ஓளியும் பிரகாசமும் வெற்றியும் இல்லை மேலும் அவன் மறுமையில் அல்லாஹ்வின் எதிரிகளான ஃபிர்அவன், ஹாமான், உபை பின் கலப் ஆகியோருடன் இருப்பான்». (ஆதாரம் அஹ்மத்).

மேலும் கூறுகின்றான் «தொழுகை ஒரு ஓளியாகும்». (ஆதாரம் பைகி).

5 அல்லாஹ் தொழுகையைக் கொண்க அதனுடைய படித்தரங்களை உயர்த்துகின்றான் மேலும் பாவங்களை நீக்கிவிடுவான்.

ஸல்பான் என்பவர் அவருக்கு கூறியதாக கூறுகின்றார்



«நீ அதிகமாக அல்லாஹ்வை ஸுஜூத் செய் நீ ஒரு ஸுஜூத் செய்தால் அல்லாஹ் உனது ஒரு படித்தரத்தை உயர்த்தி உன்னை விட்டும் ஒரு பாவத்தை நீக்கி விடுவான்» (ஆதாரம் முஸ்லிம்).

6 தொழுகை நபியின் இரக்கத்தைக் கொண்டு சவர்க்கத்திற்கு நுளைவதற்கான மகத்தான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

ரபீஅத் இப்னு கஃப் ரழு அவர்கள் கூறுகின்றார்கள் «நான் நபியவர்களுடன் இரவு தூங்கினேன் நபியவர்கள் வழு செய்வதற்கும் வேறு தேவைகளுக்கும் நான் தண்ணீர் கொண்டு சென்றேன். அவர் ஏதாவது கேட்குமாறு சொன்னார்கள் சவனத்தில் உங்களோடு சேர்ந்து இருக்கவேண்டும் என்று கேட்டார்கள் அதற்கவர் வேறொதுவும் இல்லையா என்று கேட்டார்கள் அதுதான் எனக்கு வேண்டாம் என்றேன் அதற்கு நபியவர்கள் அதிகமாக சுஜூத் செய்வீராக என்று கூறினார்கள்». (ஆதாரம் முஸ்லிம்).

நிச்சியமாக தொழுகை பலமான அல்லாஹ்வுக்கும் பலகீனமான அடியானுக்கும் இடையிலான தொடர்பாகும். அல்லாஹ்வுடைய சக்தியைக் கொண்டு பலகீனமான ஒருவன் சக்தி பெறுகின்றான்மேலும் அவனை ஞாபகம் செய்வது அதிகரிக்கின்றது. அவனுயன் உள்ளம் ஒன்றுபடுகின்றது. அது தொழுகையிலே அதிகமாக நாடப்படுகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான்

{என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலைநாட்டுவீராக!}.[ஸூரது தாஹா 14]



ஸகரத்

ஸகரத் என்பது ஒரு ஆத்மாக்கும் செல்வத்திற்கும் சமூகத்திற்கும் ஒரு தூய்மையும் வழர்த்தியாகும் .

வளர்ப்பு மற்றும் தூய்மை என்பது ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அடியானுடைய ஆத்மா சுத்தமடைவதாகும். அது அவனுடைய செல்வத்தை தூய்மையானதாகவும் மேலும் ஸகரத்தை சுத்தமானதாகவும் ஆக்குகின்றது.

ஸகரத் என்பது ஒரு பணக்காரன் அவனுடைய செல்வத்தில் ஏழைகளுக்கு செலுத்தக்கூடிய ஒரு கடமையாகும். அதன் நுற்பங்களில் இருந்தும் உள்ளதுதான் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை பெற்றுக் கொள்வதற்கும் மேலும் அவனுடைய ஆத்மாவை சுத்தப்படுத்திக் கொள்வதற்கும் மேலும் தேவை உடையவர்களுக்கு அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் ஆகும்.

ஸகரத்திற்கு இஸ்லாத்திலே பாரிய முக்கியத்துவம் உண்டு. எனவே மார்க்கத்தில் அதனுடைய நுற்பம் மார்க்கத்திலே இருப்பதுடன் அது வெளிர்ங்கமரகவே அதனுடைய முக்கியத்துவத்தை அறிவித்து வந்துள்ளது.

1 ஒரு மனிதனுடைய ஆத்மாவை கஞ்சத்தனத்திலிருந்தும் பெராசைகளில் இருந்தும் சுத்தப்படுத்துகின்றது.

2 ஏழைகளுக்கு ஆறுதல் அளித்தல் மேலும் தேவை உள்ளவர்களுடைய தேவைகளையும் மேலும் பின்தங்கிய தடுக்கப்பட்டவர்களுடைய தேவைகளையும் இல்லாமல் ஆக்குதல்.

3 மக்களுடைய வாழ்க்கையையும் அவர்களுடைய சந்தோசத்தையும் நிலை நிரூபிப்பதற்காக பொதுவான ஒரு நலத்திட்டத்தை மேற் கொள்ளுதல்.

4 வியாபாரிகளியமும் பணக்காரர்களியமும் நிறைந்து காணப்படும் செல்வங்களை கட்டுப்படுத்துதல். ஒரு கூட்டத்தாரிடம் மாத்திரம் செல்வம் வரையறுக்கப்படாமல் இருப்பதற்காக வேண்டியாகும் அல்லது அது பணக்காரர்களிடம் மாத்திரம் இருந்துவிடும்.

5 இஸ்லாமிய சமூகத்தை அது ஒரு குடும்பத்தைப் போன்று ஆக்கிவிடும் அதிலே சக்திவாய்ந்தவன் இயலாதவன் மீதும் பணக்காரன் கஷ்டப்படுபவன் மீதும் இரக்கம் காட்டுவான்.

6 ஸகரத் பணக்காரர்களின் மீது உள்ளத்தில் இருக்கக்கூடிய தினம் மற்றும் கோபத்தையும் நீக்கிவிடும். அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருக்கும் அருட்கொடைகள் மீது இருக்கும் பொறாமை வெறுப்பு போன்றவற்றையும் நீக்கிவிடும்.

சொத்துக்களுக்கு குற்றங்கள் நிகழ்வதை விட்டும் ஸக்கரத்தின் மூலம் பாதுகாக்கப்படும். உதாரணமாக- களவு கொள்ளை சூரையாடுதல் போன்றவையாகும்.

8 ஸக்கரத் சொத்துக்கள் தூய்மையாக்கப்படும் அதாவது பெறுகச் செய்யும்.

ஸக்கரத்தை கடமையாக்கி குர்ஆனிலும் ஹதீஸிலும் அதிகமான ஆதாரங்கள் வெளிப்படையாக வந்துள்ளது. இஸ்லாத்தின் தூண்களில் இதுவும் ஒன்றாகும் அதன் மீதே அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த மார்க்கத்தின் தூண்களின் மூன்றாவது தூணாக ஸக்கரத் இரக்கின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் {தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ரூகுவ செய்வோருடன் ரூகுவ செய்யுங்கள்!}. [ஸூரதுல் பகரா 43],

அல்லாஹ் மேலும் கூறுகின்றான் {தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முற்படுத்தும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்}.

[ஸூரதுல் பகரா 110]

ஐப்ரீல் அவை அவர்களின் ஹதீஸிலே வருகின்றது «இஸ்லாம் என்றால் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் மேலும் முஹம்மத் அவனுடைய தூதர் என்றும் சாட்சி கூறுவதும் மேலும் தொழுகையை நிலைநாட்டுவதும் ஸக்காத் கொடுப்பதும் நோன்பு நோற்பதும் அல்லாஹ்வுடைய வீட்டை முடியுமானவர்கள் சந்தித்தல்». (ஆதாரம் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள் «இஸ்லாம் 5 விடயங்கள் மீது கட்டப்பட்டுள்ளது அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் மேலும் முஹம்மத் அவனுடைய தூதர் என்றும் சாட்சி கூறுவதும் மேலும் தொழுகையை நிலைநாட்டுவதும் ஸக்காத் கொடுப்பதும் ஹஜ் செய்வதும் மேலும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதுமாகும்.» (ஆதாரம் புகாரி).

இந்த ஹதீஸ் ஸக்காத் இஸ்லாத்தின் தூண்களில் நின்று ஒரு தூணாகும் என்பதை தெளிவாக அறிவிக்கின்றது. இது ஒரு மகத்தான ஒரு கட்டிசமாகும் இது இஸ்லாமல் இஸ்லாம் பூர்த்தியடையாது.

நோன்பு

அல்லாஹ் நோன்பை கடமையாக்கி மேலும் இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றாகவும் ஆக்கியுள்ளான். அது பற்றிப் படித்து -அல்லாஹ்வை வணங்குவதாக நினைத்து- திறப்பது காலையில் பஃஜர் உதயமாகியதில் இருந்து சூரியன் மறையும் வரையிலாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்

{வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!}.

[ஸூரதுல் பகரா 187],



ஒரு அடியாணுடைய ஈமான் உள்ளத்திலே நிலைத்திருக்க வேண்டும். அல்லாஹ்வுக்கான அவனுடைய ஏகத்துவம் அல்லாஹ் அவனுக்கு விதியாக்கியவைகளை வழிப்படுவதின் காரணத்திலே உள்ளது. அல்லாஹ்வின் கீழ்வரும் வசனத்திலே உள்ளது [நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது]. [ஸூரதுல் பகரா 183]

ஒரு ஏகத்துவவாதி நோன்பைக் கொண்டு வெற்றி பெறுகின்றான். அதே போல் அல்லாஹ் அவனின் பக்கம் விரைகின்றான்.

அல்லாஹ் ஹதீஸில் குத்ஸியில் கூறுகின்றான்

«ஆதமுடைய மக்களின் செயல்கள் அநாதத்திற்கும் கூலி அவனுக்குரியது நோன்பைத் தவிர அது எனக்குரியது அதற்கு நானே கூலியாகின்றேன்». (ஆதாரம் புகாரி).

நோன்பு ஒரு அடியானின் மீது அதிகமான தாக்கங்களை செலுத்துகின்றது அவையாவன-

நோன்பு ஒரு ஆத்மாவிலே ஈமானைக் கட்டக்கூடிய ஒரு பாடசாலையாகும்.

1 நோன்பு அல்லாஹ்வுக்கும் அவனது அடியாணுக்கும் இடையிலான ஒரு தொடர்பாகும். ஒரு முஃமினுடைய உள்ளத்தில் உண்மையான கண்காணிப்புக்கான வித்தை இடுகின்றன. இதன் போது அவனுக்கு எந்த முகஸ்துதிகளும் வர முடியாமல் போகும். அது ஒரு முஃமினிடத்தில் அல்லாஹ்வுடைய பயத்தையும் கண்காணிப்பையும் ஏற்படுத்துகின்றது. இதுவே ஒரு உயர்ந்த நோக்கமும் ஒரு உயர்ந்த ஒரு லட்சியம். அதிகமான மக்களின் ஆசைகளை சுருக்கியதாக இது இருக்கும்.

2 அனைத்து மனிதர்களையும் ஒன்றுபடுத்தி மேலும் சமத்துவத்தையும் நீதியையும் ஏற்படுத்துகின்றது. மேலும் முஃமின்களை இரக்க உணர்வு உள்ளவர்களாகவும் உபகார குணம் உள்ளவர்களாகவும் மாற்றுகின்றது. மேலும் சமூகத்தையும் தீங்கிலிருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கின்றது.

3 ஒரு முஸ்லிமை அவனுடைய சகோதரனுடைய கஷ்டத்தை இணர் வைக்கின்றது. மேலும் இது ஏழைகளுக்கு உபகாரம் செய்வதற்கும் செலவழிப்பதற்கும் அவனை தூண்டுகிறது. மேலும் முஸ்லிம்களுக்கு இடையில் சகோதரத்துவத்தையும் இரத்தையும் உறுதிப்படுத்தின்றது.



4 அது சுய கட்டுப்பாட்டுக்காக நற்செயல்களை பயிற்சியளிக்கின்றது மேலும் கேட்பவர்களையும் கஷ்டத்தில் இருப்பவர்களையும் சுமக்கின்றது.

அது ஒரு மனிதனை பாவத்தில் விழுவதை விட்டும் பாதுகாக்கும். மேலும் அதிகமான நலவுகளையும் பெற்றுத்தரும்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

«நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். எனவே நோன்பளிர் கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம். முட்டான் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பளிர்' என்று இரு முறை கூறட்டும். என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் அவன் எனக்காக சாப்பிடுவதையும் குடிப்பதையும் மேலும் அவனுடைய இச்சைகளையும் எனக்காக விட்டு விட்டான் எனவே நோன்பு என்னுடையதாகும் அதற்கு நானே கூலி வழங்குவேன் மேலும் அதனுடைய கூலிகளை பத்து மடங்காக வழங்குவேன்». (ஆதாரம் புகாரி).

ஹஜ்

அல்லாஹ்வுடைய ஏகத்துவம் ஹஜ் உடைய நேரத்திலே பிரதிபலிக்கின்றது. ஹஜ் வணக்கம் அல்லாஹ்வுடைய ஏகத்துவத்தை அதிகரிக்கின்றது. மேலும் அதில் ஈமானின் பூரணத்துவம் பிரதிபலிக்கின்றது. ஒரு ஹாஜி ஹஜ் உடைய நேரத்திலே ஏகத்துவத்தை அறிவிக்கின்றான். அவன் ஹஜ்ஐ தொடங்குவதிலிருந்து யா அல்லாஹ் நான் உனக்கு அடிபணிகின்றேன் உனக்கு எந்த வித இணையும் இல்லை நான் உனக்கு அடிபணிகின்றேன் என்று கூறுவான். மாறாக அவன் ஹஜ்ஐ முயித்து விட்டு மீளும் போது அவனது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அன்று பிறந்த பாலகன் போல் மீளவான். அவன் ஏகத்துவத்தில் விழுந்தவனாகவும் அதை அறிவித்தவனாகவும் இருப்பான். ஹஜ் என்றால் அரு அல்லாஹ்வுடைய இல்லத்தை ஹஜ்ஐஐயை கிரியைகளை நிறைவேற்றும் நோக்கில் நாடிச் செல்வதாகும். அல்லாஹ்விடமிருந்து வந்தது போலவும் மேலும் நபியவர்கள் ஹஜ் செய்து காட்டியதும் போன்றதாகும். அது குர்ஆன் ஹதீஸின் மூலம் அல்லாஹ்விடமிருந்து அவனின் அடியார்களுக்காக வந்த ஒரு கடமையாகும். மேலும் இஜ்மாவாலும் உறுதி செய்யப்பட்டதாகும்.


அடியார்களுடைய வாழ்க்கையில் ஹஜ்ஐஐன் தாக்கம்-

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் கஃபாவை வளம் வருவதையும், «ஸபா மர்வாவிற்கு இடையில் ஓடுவதையும், ஜிமாராவில் வைத்தானுக்கு கல்வெறிவதையும் அல்லாஹ் அவனுடைய ஞாபகத்திற்காக ஆக்கியுள்ளான்».

(ஆதாரம் அஹ்மத்).

1 பாவங்களையும் குற்றங்களையும் நீக்குவதற்கான காரணமாக அமையும்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் «நீ அறிந்து கொள்ளவில்லையா இஸ்லாம் முந்திய பாவங்களை அழித்துவிடும் அதே போன்று ஹிஜ்ரத்தும் ஹஜ்ஐஐம் முன்னைய பாவங்களை மன்னித்துவிடும்». (ஆதாரம் முஸ்லிம்).



2 ஹஜ் அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு அடிபணிவதாகும். மேலும் அவனுடைய குடும்பத்தை பிரிந்திருப்பதும் மேலும் குழந்தைகளை விடுவதும் மேலும் ஆடைகளா விடுவதுமாகும். அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு வழிப்பட்டவனாக அவளுடைய ஏகத்துவத்தை அறிவித்தவனாகவும் இருப்பான். இதுதான் வழிப்படுவதிலே மிகவும் மகத்துவமானது.

3 ஹஜ் அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்கும் மேலும் சுவணம் நுளைவதற்கும் காரணமாக அமையும்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் «ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கமாகும்». (ஆதாரம் புகாரி முஸ்லிம்).

4 ஹஜ் என்பது நீதி சமத்துவம் போன்ற கோட்பாடுகளை வெளியாக்கும் ஒரு செயலாகும். அரபாவுடைய நிலையிலே ஒவ்வோரு மனிதரும் ஒரே சமநிலையில் நிற்பார்கள் அவர்களுக்கு மத்தியில் எந்த உலக குறுக்காடுகள் வந்தாலும் அவர்களுக்கிடையில் எவ்வித ஏற்றத்தாழ்வும் இல்லை. அவர்களிடம் அல்லாஹ்வுடைய பயபக்தியிலும் ஏகத்துவத்திலுமே ஏற்றத்தாழ்வுகளாக இருக்கும்.

5 ஒருவருக்கு ஒருவர் உதவி ஒத்தாசைகள் செய்து கொள்ளுதல் பரஸ்பரத்துடன் நடந்து கொள்ளுதல் போன்றவைகள் ஹஜ்ஜுடைய நேரத்தில் உறுதிப்படுகின்றது. எந்தளவுக்கு என்றால் அறிமுகங்கள் பலப்படுகின்றது கலந்து ஆலோசனைகள் நிறைவு பெறுகின்றன கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெறுகின்றது. மேலும் இது சமூகஎழுச்சிக்கு வித்திடுவதைப் போன்று தலைநெத்துவ அந்தஸ்துகளும் உயர்வடைகின்றன.

6 ஹஜ் மனத்தூய்மையின் பக்கமும் ஏகத்துவத்தின் பக்கமும் அழைக்கும். இதன் பின்னர் அவருடைய வாழ்க்கை பிரதிபலிக்கக்கூடியதாக இருக்கும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் ஒருமைப்படுத்தவும் முடியாது மேலும் அவனைத் தவிர வேறு யாரையும் அழைக்கவும் முடியாது.

இரண்டாவது- மனிதர்களுக்கு இடையில்

பொதுவான தாக்கம்

அதே போன்று ஒரு முஸ்லீனின் உள்ளத்தில் ஈமானினதும் ஏகத்துவத்தினதும் தாக்கத்தை வெளிப்படுத்தும். மேலும் அவருடைய போக்கிலும், மக்களுடனான நற்குணங்களிலும் அதன் தாக்கத்தை வெளியாக்கும்.

நபியவர்கள் கூறினார்கள் «நிச்சியமாக நான் நற்செயல்களை பூர்த்தி செய்வதற்காகவே அனுப்பப்பட்டுள்ளேன், என்று கூறினார்கள்». (ஆதாரம் பைககி).

நபி ஸல் அவர்கள் ஈமானுக்கும் நற்செயல்களுக்கும் மத்தியில் இணைத்துள்ளார்கள்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் «முஸ்லீன்களில் பூரணமான ஈமான் உடையவன் அழகிய நற்குணம் உடையவனும்தனது குடும்பத்துடன் நல்ல முறையில் நடந்து கொள்வனாமாவான்». (ஆதாரம் திர்மிதி).



அல்லாஹ்வின் கண்காணிப்பில் இருக்கக்கூடிய ஒரு ஏகத்துவவாதி மேலும் அவனுடைய இபாதத்திலே முழுகி இருப்பவனாகும் இருப்பான். அவருடைய வாழ்க்கையில் பலகோணங்களிலும் அவர் மக்களோடு அன்பாகவும் ஆதரவாகவும் நடந்து கொள்வார்.

குடும்பத்திலும் வீட்டிலும் ஏற்படுத்தும்

தாக்கம்

1 பெற்றோர்களுடன் சிறந்த முறையில் நடந்துகொள்ளல்

பெற்றோர்களுடைய உரிமைகளை மேற்கொள்வதில் ஒரு ஏகத்துவவாதி மகத்துவமானவனாக இருப்பான். அல்லாஹ்வுடைய குர்ஆனிலே அவர்களுக்கிடையிலான உறவைக் கூறுகின்றான் {என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!} என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையானசொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!}.

[ஸூரதுல் இஸ்ரா 23-25].

அல்லாஹ்மேலும் கூறுகின்றான் {தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாதஒன்றை எனக்கு இணைகற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்}. [ஸூரதுல் அன்கபூத் 8].

2 குழந்தைகளுடன் நல்லமுறையில் நடந்து கொள்ளுதல்

நிச்சியமாக குழந்தைகள் உலகத்தின் கண்குழிர்ச்சியாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்



{செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும்}[ஸூரதுல் கஹஃப் 46],

நிச்சயமாக ஏகத்துவம் ஒரு முஃயீனுடைய உள்ளத்தில் அவர்களையும் அவனுடைய குழந்தைகளையும் வழர்ப்பதற்கு அழைக்கின்றது. மேலும் முஃயீன்களுடைய ஈமான்களைக் கொண்டு அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பதற்கு அழைக்கின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் {நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்}.[ஸூரது அத்தஹ்ரீம் 6],

அவர்களுடைய வளர்ப்புகளைப் பற்றி அவர்கள் கேட்கப்படுவார்கள்.

நபியவர்கள் கூறினார்கள் «நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவான். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாளன் தன் எசமானின் செய்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்». (ஆதாரம் புகாரி).

3 மனைவியுடன் அழகான முறையில் நடந்து கொள்வது

ஒரு ஏகத்துவவாதி அவனுடைய மனைவியின் கடமை மைய நிறைவேற்ற வேண்டும். மனைவியுடைய விடயத்தில் அல்லாஹ் கண்காணிக்கின்றான் என்று பயந்துகொள்ள வேண்டும். மேலும் அவளுடைய கடமைகளை நிறைவேற்றுவதிலும் அவளை உபகாரம் செய்வதிலும் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் {பெண்களுக்குக் கடமைகள் இரூப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன}.[ஸூரதுல் பகர 228],

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் «உங்களில் சிறந்தவர் உங்களுடைய குடும்பத்திற்கு சிறந்தவராகும். நான் எனது குடும்பத்திற்கு உங்களில் சிறந்தவனாவேன்».(ஆதாரம் திர்மிதி).

சில பெண்கள் அவர்களுடைய கணவர்களை முறையிட்டவர்களாக ரஸூல் ஸல் அவர்களிடம் வந்தார்கள்.

நபியவர்கள் கூறினார்கள்«உங்களில் சிறந்தவர் உங்களுடைய மனைவிவர்களுக்கு சிறந்தவர்களாகும்».(ஆதாரம் இப்னு மாஜா).

4 கனவனுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுதல்

ஏகத்துவத்திலே ஒரு முஃயீனான பெண்ணுடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய பயத்தை விதைத்துள்ளான். அது அவளுடைய கணவனின் உரிமைகளை மேற்கொண்டு அவளுடைய இறைவனின் சுவர்க்கத்தை அடைந்து கொள்வதற்காகவுமாகும்.

நபிஸல் அவர்கள் கூறினார்கள் «ஒரு பெண் ஐவேலைத் தொழுகையை நிறைவேற்றுகவும், நோன்பு நோற்கக்கூடியவளாகவும் , அவளுடைய கற்பை பாதுகாக்கக்கூடியவளாகவும் , அவளுடைய கனவனுக்கு வழிப்படக்கூடியவளாகவும் இருந்தால் அவளுக்கு நீ எந்த வாயிலாவாவது சுவர்க்கத்தில் நுளை என்று கூறப்படும்»(ஆதாரம் அஹ்மத்)

அல்லாஹ் அவளுக்கு அவனுடைய சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்களை பொறுப்புச்சாட்ட வேண்டாம் என்று ஏவுகின்றான்.

அல்லாஹ் கூறிகின்றான் [வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிட்டும். யாருக்குச் செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிட்டும் அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான் சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான்].

[ஸூரதுத் தவாக் 7].

எந்தத் தேவையுமின்றி அவள் அவனிடம் விவாகரத்து கேட்கக்கூடாது.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் «யாராவது ஒரு பெண் எந்தக் காரணமும் இன்றி விவாகரத்து கேட்கின்றாலோ அல்லாஹ் அவளுக்கு சுவர்க்கத்தின் வாடையையும் தடை செய்கின்றான்».(ஆதாரம் அஹ்மத்).



அண்டை வீட்டார்களுடனும் உறவினர்களுடனும் நல்ல

முறையில் நடந்து கொள்ளுதல்.

இனப்பந்துக்களை சேர்ந்து நடப்பதும் மேலும் அண்டை வீட்டாரின் உரிமையும்.

ஒரு அடியான் தன்னை ஒருமைப்படுத்தி வணங்குவதற்கும் தன்னுடைய இரத்த பந்தங்கள் சொந்தக்காரர்கள் அண்டை வீட்டார்கள் போன்றோருடன் நடந்து கொள்ளும் விதத்துக்கு மத்தியிலும் ஒரு தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அதை அல்லாஹ் கூறும் போது {அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும் உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்}. [ஸூரதுன் நூஹ் 36].

அல்லாஹ் மேலும் கூறுகின்றான் {உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிகளும் அவர்களின் உரிமையை வழங்குவிடாக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர்}. [ஸூரதுர் ரூம் 38].

நபி	ஸல்	அவர்கள்	கூறினார்கள்	«யார்	அல்லாஹ்வையும்
முறுமையையும்	சுமான்	கொண்டுள்ளாரோ	அவர்	அவருடைய	
அண்டை	வீட்டாருடன்	நல்ல	முறையில்	நடந்து	கொள்ளட்டும்».

(ஆதாரம் முஸ்லிம்).

மக்களுடனும் செயல்களிலும் ஏற்படுத்தும் தாக்கம்


அல்லாஹ்வை ஒருமைப்படுத்தும் ஒருவனுடைய உள்ளத்தில் சுமான் நன்நடத்தைகளையும் மேலும் மக்களுக்கு உபதேசம் செய்வதையும் மேலும் அவர்களுடன் உண்மையாக இருப்பதையும் பிரயோசனமாகத் தரும். இது ஒரு முஃமினை அல்லாஹ்வை நெருங்க வைக்கும் சிறந்த செயல்களாகும்.

1 நற் குணங்கள்

அல்லாஹ் அவனுடைய நபியைப் பற்றி கறிப்பிடும் போது கூறுகின்றான் {நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்!} [ஸூரதுல் கலம் 4].

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் «சுவனத்தில் நுளைபவர்களில் அதிகமானவர்கள் யார் அல்லாஹ்வைப் பயப்படுகின்றாரோ அவரும் நன்நடத்தையில் இருப்பவர்களும் ஆவார்கள்». (ஆதாரம் திர்மிதி).





நபி ஸல் அவர்கள் கூறினார்கள் «அல்லாஹ்வுக்கு யிகவும் விருப்பமான மனிதன் மற்ற மனிதர்களுக்கு பிரயோசனமாக இருப்பவர். அல்லாஹ்வுக்கு யிகவும் விருப்பமான நற்செயல் இன்னொரு முஸ்லிமை சந்தோசப்படுத்துவதும் அல்லது அவருடைய கஷ்டத்தை நீக்குவதும் அல்லது கடனை நிறைவேற்றுவதும் அல்லது அவருடைய பசியை நீக்குவதும் போன்றவையாகும். நான் எனது ஒரு சகோதரனுடைய தேவைக்கு செல்வது நான் மஸ்ஜிதின் நபவியான இந்தப் பள்ளியில் ஒரு மாதம் இஃதிகாப் இருப்பதை வியவும் சிறந்ததாகும்». (ஆதாரம் தபராணி).

2 உண்மை அல்லாஹ் கூறுகின்றான் {நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்!}. [ஸூரதுத் தஃபா 119],

